

I. சரியான விடையைத் தேர்ந்தெழுது:

6x1=6

1. மாணவர்கள் நூல்களை \_\_\_\_\_ கற்க வேண்டும்.  
அ. மேலோட்டமாக ஆ. மாசற இ. மாசற ஈ. மயக்கமுற
2. மாணவர் பிறர் \_\_\_\_\_ நடக்கக் கூடாது.  
அ. போற்றும் படி ஆ. தூற்றும் படி  
இ. பார்க்கும் படி ஈ. வியக்கும் படி
3. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதுக் கிடைக்கும் சொல்  
அ. காட்டாறு ஆ. காடாறு இ. காட்டுஆறு ஈ. காடுஆறு
4. பிறரிடம் நான் \_\_\_\_\_ பேசவேன்.  
அ. கடுஞ்சொல் ஆ. இன்சொல் இ. வன்சொல் ஈ. கொடுஞ்சொல்
5. பிறர் நமக்கு செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது \_\_\_\_\_  
அ. வம்பு ஆ. அமைதி இ. அடக்கம் ஈ. பொறை
6. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் \_\_\_\_\_  
அ. மறைந்த ஆ. நிறைந்த இ. குறைந்த ஈ. தோன்றிய

II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

6x1=6

7. \_\_\_\_\_ இருந்தால் தான் நாடு முன்னேற்றம் அடையும்.
8. நாடு முழுக்க \_\_\_\_\_ பள்ளிகள் திறக்கப்பட்டன.
9. மாடு என்ற சொல்லுக்குச் \_\_\_\_\_ என்னும் பொருளும் உண்டு.
10. பொங்கல் விழா \_\_\_\_\_ என்று போற்றப்படுகிறது.
11. \_\_\_\_\_ நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் விழா பொங்கல் விழா.
12. காமராசரைக் கல்விக் கண் திறந்தவர் என மனதாரப் பாராட்டியவர் \_\_\_\_\_.

III. பொருத்துக:

6x1=6

13. கல்விக் கண் திறந்தவர் - வருணன்
14. திட்டம் - ஜல்லிக்கட்டு
15. பாரத ரத்னா - தமிழர் திருநாள்
16. பொங்கல் விழா - 1976
17. வீர விளையாட்டு - மதிய உணவு
18. மழைக்கடவுள் - காமராசர்

IV. மனப்பாடம்:

5

மன்னனும் ..... எனத் தொடங்கும் மூதுரைப் பாடலை

அடிமாறாமல் எழுதுக:

V. கீழ்க்காணும் குறுவினாக்களுள் எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளி:

4x2=8

19. கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?
20. ஒளவையார் இயற்றிய நூல்கள் யாவை?
21. நாம் எதை நம்பி வாழக் கூடாது?
22. யாருடன் சேர்வதைத் தவிர்க்க வேண்டும்?
23. ஆசாரக் கோவை என்பதன் பொருள் யாது?
24. பூவை எதில் இழைத்தனர்?

VI. கீழ்க்காணும் சிறுவினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு விடையளி:

3x3=9

25. கல்வியின் சிறப்புகளாக மூதுரை கூறுவன யாவை?
26. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் கூடாதவை எவை எனக் குறிப்பிடுகிறார்?
27. ஆசாரக் கோவை - நூல் குறிப்பு தருக.
28. தாய் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறாள்?

VII. கீழ்க்காணும் குறுவினாக்களுள் எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளி:

4x2=8

29. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?
30. காமராசரின் சிறப்புப் பெயர்கள் யாவை?
31. போகிப் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது?
32. திருவள்ளுவர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
33. உழவர்கள் ஏன் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர்?
34. காமராசர் முதல்வராகப் பொறுப்பேற்றதும் கல்விக்காகச் செய்த முதல் பணி யாது?

VIII. கீழ்க்காணும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு

விடையளி:  $3 \times 3 = 9$

35. காமராசரின் மதிய உணவுத் திட்டம் குறித்து எழுதுக?
36. காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?
37. வீர விளையாட்டு என்றால் என்ன?
38. மாட்டுப் பொங்கலன்று உழவர்கள் எவ்வாறு நன்றி செலுத்துகின்றனர்?

IX. அ. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி:

$1 \times 6 = 6$

39. காமராசரின் கல்விப் பணிகள் யாவை?
40. ஆசாரக் கோவை கூறும் எட்டு வித்துகள் யாவை?
41. கல்வியே அழியாச் செல்வம் - விளக்குக:

ஆ. கீழ்க்காணும் உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி:

$5 \times 1 = 5$

மனிதர்களுக்குத் தேவையான பொருள்களைக் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கங்களுள் ஒன்று. ஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருள்களைப் பல இடங்களுக்கு அனுப்புவதும் பல இடங்களில் கிடைக்கும் பொருள்களை ஓர் இடத்தில் கிடைக்கச் செய்வதும் வணிகம். கல் என்பது விற்பனை பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைச் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர்.

வினாக்கள்:

1. சிலை செதுக்கப் படும் போது உதிரும் கல்தூளை என்னவாக மாற்றலாம்?
2. வணிகத்தின் நோக்கம் என்ன?
3. மதிப்புக் கூட்டுதல் என்றால் என்ன?
4. கிடைக்கும் பொருள்களின் எதைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்?
5. இப்பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக:

இ. கீழ்க்காணும் பாடலை படித்து வினாக்களுக்கு விடையளி:  $5 \times 1 = 5$

உழவுத் தொழில் தான் உணவுதரும்  
உடையும் அதனால் அணியவரும்  
பழகும் மற்றும் தொழில் யாவும்  
பயிர்த் தொழில் இன்றேல் விழலாகும்.  
உழவே செல்வம் உண்டு பண்ணும்  
உழைப்பே இன்பம் கொண்டு வரும்  
வாழிய பயிர்த்தொழில் வளம் பெருகி  
வையகம் முழுவதும் வாழியவே.  
-நாமக்கல் வ. வெ. இராமலிங்கனார்.

1. உழவுத் தொழில் தருவது எது?
2. செல்வத்தை தருவது எது?
3. இன்பம் தருவது \_\_\_\_\_?
4. வையகம் - பொருள் தருக:
5. இப்பாடலின் ஆசிரியர் யார்?

FF. நுண்திறன் வினாக்கள்:

$2 \times 1 = 2$

நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்ப்பதைக் குறித்து இரண்டு வரிகளில் குறிப்பிடுக: